



திருக்குடும்ப தேவாலயம் காஜாங்

11, JALAN GEREJA, 43000 KAJANG

தொலைபேசி எண் : 03-8733 1154, தொலைநகல் : 03-8733 0471

அகப்பக்கம் : www.hfckajang.org.my மின்அஞ்சல் : hfckajang@gmail.com



Scan for updates

பங்கு குருவானவர் : மறைதிரு. என்ட்ரு கூய்  
பங்கு துணை குருவானவர் : மறைத்திரு. பிலிப் சுவா  
பங்கு துணை குருவானவர் : மறைத்திரு. வின்சன்ட் தோமஸ்

கல்லூரி/பல்கலைக்கழக குழு :  
சகோ. மார்கிரேட் பெரேயரா ஆர்.ஜீ.எஸ்  
pereiramargaret01@yahoo.com

### பங்கின் திருப்பலி நேரங்கள்

திகதி	நேரம்	திருப்பலி	குறிப்பு
16/06/19 (ஞாயிறு)	காலை 7.00 காலை 9.00 காலை 11.00 பகல் 1.00 மாலை 6.00	திருப்பலி தமிழ் திருப்பலி ஆங்கிலம் திருப்பலி சீனம் திருப்பலி மலாய் திருப்பலி செமினி, சிற்றாலயம்	மூவொரு இறைவன்
17/06/19 (திங்கள்)	காலை 7.00	திருப்பலி ஆங்கிலம்	வார நாட்கள்
18/06/19 (செவ்வாய்)	காலை 7.00	திருப்பலி ஆங்கிலம்	வார நாட்கள்
19/06/19 (புதன்)		திருப்பலி கொண்டாடப்படாது குருவானவர்களின் ஒடுக்கம்	
20/06/19 (வியாழன்)	காலை 7.00	திருப்பலி ஆங்கிலம்	வார நாட்கள்
21/06/19 (வெள்ளி)	காலை 7.00	திருப்பலி ஆங்கிலம்	வார நாட்கள்
22/06/19 (சனி)	காலை 7.00 மாலை 6.00	திருப்பலி ஆங்கிலம் சமூக திருப்பலி அதனைத் தொடர்ந்து புனித பவனி	சனி
23/06/19 (ஞாயிறு)	காலை 7.00 காலை 9.00 காலை 11.00 பகல் 1.00	திருப்பலி தமிழ் திருப்பலி ஆங்கிலம் திருப்பலி சீனம் திருப்பலி மலாய்	கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்

09/06/19 (ஞாயிறு)	காலை 8.15	மரியாளின் சேனை	கத்தோலிக்க மையம் (B)
10/06/19 (திங்கள்)	இரவு 8.30	அருங்கொடை செபக்குழு	ஆலய மண்டபம்
13/06/19 (வியாழன்)	இரவு 8.30	விவிலிய வகுப்பு	பழைய ஆலயம்
14/06/19 (வெள்ளி)	இரவு 8.30	பாடற்குழு	ஆலய மண்டபம்
14/06/19 (வெள்ளி)	இரவு 8.30	ஆர்.சி.ஐ.ஏ	கத்தோலிக்க மையம்

### உங்கள் காணிக்கைகளுக்கு மனமார்ந்த நன்றி

முதலாவது காணிக்கை 08.06.2019 & 09.06.2019 - ரி.ம 11,379.00

இரண்டாவது காணிக்கை - ரி.ம 12,120.00

### ஞான அறை

நன்கொடை வழங்க விரும்புவோர், ஆனால் அவர்களுக்கு ரசீது தேவையில்லை என நினைத்தால், தங்களின் நன்கொடைகளை வாக்குறுதி அட்டையுடன் இணைத்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக்குள் போடும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும் ஆன்லைன் வங்கி இருந்தோ அல்லது காசோலை வழியாக பணம் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட விவரங்களை குறித்துக்கொள்ளவும்.

பெயர் : Church of the Holy Family எண் : 186-201-200340-4

வங்கி : AmBank

கட்டணம் குறிப்பு: Donation-RF

### குழந்தைகளின் திருமுழுக்கு

ஆலய சீரமைப்பு பணி காரணமாக, குழந்தைகளின் திருமுழுக்கு குருவானவரின் அறிவுரையின்படி நடைபெறும்.

## அறிவிப்புகள் & பங்கின் நிகழ்வுகள்

### மறைக்கல்வி வகுப்பு

இன்று ஜூன் 09 திகதி மறைக்கல்வி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும்.

### திருப்பலி நேர மாற்றம் – ஆலய மறுசீரமைப்பு பணி.

சனிக்கிழமை மாலை முதலாவது திருப்பலி – மாலை 5.00 மணிக்கு கொண்டாடப்படும் சனிக்கிழமை மாலை இரண்டாவது திருப்பலி – மாலை 7.15 மணிக்கு கொண்டாடப்படும். ஆங்கில திருப்பலிக்கு செல்ல விரும்பும் பங்கு மக்கள் சனிக்கிழமை நடைபெறும் திருப்பலி கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும் ஆலய மறுசீரமைப்பு பணி காலத்தின் போது சனிக்கிழமை நவநாள் செபம் நடைபெறாது. ஞாயிற்றுக்கிழமைகளின் திருப்பலிகள் வழக்கம்போல் நடைபெறும்.

### பெரியோர்க்கான உறுதிபூசுதல் வகுப்பு

திருமுழுக்கு பெற்று இன்னும் உறுதிபூசுதல் அருட்சாதனம் பெறாதவர்களுக்காக சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு கட்டணமாக ரி.ம 15.00 செலுத்தி உங்கள் பெயர்களை பதிந்துக்கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு சகோ. வின்சி (012-290 9354) அவர்களை தொடர்பு கொள்ளவும்.

திகதி : 23 ஜூன் 2019

நேரம் : மாலை 3.00 – மாலை 5.00 வரை

இடம் : ஆர்.சி.ஐ.ஏ அறை

### மறைப்பரப்பு ஆண்டு டி-சட்டைகள்.

பங்கில் இந்த டி-சட்டைக்காக முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்கள், இவ்வார இறுதி திருப்பலிக்குப் பின், தங்களின் விவரங்களை கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

### காகாப்பே (KAGAPE)

திகதி : 20 ஜூலை 2019 (சனிக்கிழமை)

இடம் : புனித. பிரான்சிஸ் அசீசியார், செராஸ்

நேரம் : மாலை 1.00 (கலச்சார நிகழ்வுகள்) மாலை 5.00 (செபமாலை) மாலை 5.30 (திருப்பலி அதனை தொடர்ந்து மற்ற நிகழ்வுகள்)

### மாமறைமாவட்ட இளைஞர்கள் ஒன்றுகூடல் 2019 (AYPA)

திகதி : 09 ஆகஸ்டு 2019 (வெள்ளி) - 12 ஆகஸ்டு 2019 (திங்கள்)

இடம் : மாஜோடி மையம்.

வயது : 18-39

கட்டணம் : ரி.ம 150 (வயது 18-24) / ரி.ம 300 (வயது 25-39)

பதிவு : <https://goo.gl/e7OYGb> தொடர்புக்கு: Laura @ [laura@asayokl.org](mailto:laura@asayokl.org) Agnes @ [agnes@asayokl.org](mailto:agnes@asayokl.org)

### கிறிஸ்துவின் திருவுடன் & திருஇரத்தம் பெருவிழா

திகதி : 22 – 23 ஜூன் 2019

சமூக திருப்பலி சனிக்கிழமை (22 ஜூன் 2019) மாலை 6.00 மணிக்கு கொண்டாடப்படும் அதனை தொடர்ந்து புனித பவனி நடைபெறும்.

மரியாளின் கேபி முன் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறும், அதனை தொடர்ந்து ஒன்றுகூடல் நடைபெறும்.

### சமூக தொடர்பு பணிக்குழு

நமது பங்கின் சமூக தொடர்பு பணிக்குழு, வரைக்கலை நிபுணர், புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர், வீடியோ பதிப்பாசிரியர் எழுத்தாளர் போன்ற திறமையுடையவர்களை இக்குழுவில் இணைந்து பணியாற்ற வரவேற்கிறது, ஆர்வமுள்ளவர்கள், சகோ. கேரல் (012-3930346) அல்லது சகோ. ரூபன் (012-3616 150) அவர்களை தொடர்பு கொள்ளவும்

### நமது ஆலயத்தில் பீட பணியாளர் சகோ. வேலன்டைன்.

பல ஆண்டுகளாக நமது ஆலயத்தில் பீட பணியாளராக பணியாற்றிய சகோ. வேலன்டைன் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வோம், மேலும் எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க அவருக்கு வாழ்த்துக்கள்.

**தந்தையர் அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.**